

No. of Printed Pages : 24

3666



பதிவு எண்
Register Number

--	--	--	--	--	--	--	--	--	--

PART - III

326244

கணக்குப்பதிவியல் / ACCOUNTANCY

(தமிழ் மற்றும் ஆங்கில வழி / Tamil & English Versions)

நேரம் : 3 மணி] [மொத்த மதிப்பெண்கள் : 200

Time Allowed : 3 Hours] [Maximum Marks : 200

- அறிவுரை :**
- (1) அனைத்து வினாக்களும் சரியாக பதிவாகி உள்ளதா என்பதனை சரிபார்த்துக் கொள்ளவும். அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
 - (2) நீலம் அல்லது கறுப்பு மையினை மட்டுமே எழுதுவதற்குப் பயன்படுத்த வேண்டும். படங்கள் வரைவதற்கு பென்சில் பயன்படுத்தவும்.

- Instructions :**
- (1) Check the question paper for fairness of printing. If there is any lack of fairness, inform the Hall Supervisor immediately.
 - (2) Use Black or Blue ink to write and pencil to draw diagrams.

பகுதி - அ / PART - A

குறிப்பு : எல்லா வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

30x1=30

Note : Answer all the questions.

I. கோடிட்ட இடங்களை நிரப்புக :

Fill in the blanks :

1. முதல் மீது வட்டி _____ கணக்கில் பற்று வைக்கப்படும்.

Interest on capital is debited in _____ account.

2. இருப்பு நிலைக் குறிப்பில் தேய்மானம் குறிப்பிட்ட _____ லிருந்து கழித்துக் காட்டுதல் வேண்டும்.

Depreciation is deducted from the concerned _____ in the Balance Sheet.

[திருப்புக / Turn over

3. கூடியுள்ள வருமானம் இன்னமும் பெறப்படாதது இருப்பு நிலைக் குறிப்பின் பக்கத்தில் தோன்றும்.
Income accrued but not received will be shown on the _____ side of the Balance Sheet.
4. ஒரு நிலை அறிக்கை _____ போன்று தோற்றமளிக்கும்.
A statement of affairs resembles a _____.
5. ஒரு தொழில் உரிமையாளரின் மொத்த சொத்துகள் ரூ. 5,00,000. அவருடைய பொறுப்புகள் ரூ. 3,50,000. அவருடைய முதல் _____ ஆகும்.
The total assets of a proprietor are Rs. 5,00,000. His liabilities Rs. 3,50,000. Then his capital in the business is _____.
6. குத்தகைகள் மீது தேய்மானம் கணக்கிட _____ முறை பயன்படுத்தப்படுகிறது.
_____ method of depreciation is used in the case of Lease.
7. ஒவ்வொரு ஆண்டும் சொத்தின் ஏட்டு மதிப்பின் மீது தேய்மானம் கணக்கிடும் முறை _____ முறை என அழைக்கப்படும்.
Under _____ method, depreciation is calculated on the book value of the asset each year.
8. _____ சொத்துகள் எளிதாக ரொக்கமாகக் கூடியவை.
_____ are those assets which are easily convertible into cash.
9. மொத்த விற்பனை ரூ. 2,00,000 ஆக உள்ள போது ரொக்க விற்பனை ரூ. 65,000, எனில் கடன் விற்பனை ரூ. _____ ஆகும்.
When total sales is Rs. 2,00,000. Cash sales is Rs. 65,000, then credit sales will be Rs. _____.
10. ஏப்ரல் மாத தொடக்க இருப்பு ரூ. 1250. அம்மாதத்தில் மொத்த ரொக்க பெறுதல்கள் ரூ. 4,300 மற்றும் மொத்த செலுத்தல்கள் ரூ. 3,750 எனில், மே மாத தொடக்க இருப்பு _____ ஆகும்.
The opening balance of cash in April is Rs. 1250. Total Receipts for the month are Rs. 4,300 and total payments amounted to Rs. 3,750. Opening balance of cash in May will be _____.

11. இந்திய கூட்டாண்மைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு _____.
Indian Partnership Act was enacted in the year _____.
12. ஒரு சொத்தின் மதிப்பு அதிகரிக்கும்போது, அது _____ இனமாகும்.
When the value of an asset increases, it results in _____.
13. கூட்டாளிகளிடையே குறிப்பிட்ட ஒப்பந்தம் ஏதும் இல்லாதபோது நிறுமத்துக்கு கூட்டாளியின் கடன் மீது _____ சதவீதம் வட்டி வழங்கப்படும்.
In the absence of any specific agreement between the partners, partners' loan to the firms will carry an interest at the rate of _____ percent.
14. நிறுமத்தில் பங்குதாரர்களுடைய பொறுப்பு _____.
The liability of share holders are _____ in a company.
15. பொது வெளியீடு _____ நாட்களுக்கு அதிகமாக அனுமதிக்கப்படுவது இல்லை.
A Public Issue cannot be kept open for more than _____ days.

II. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

Choose and write the correct answer :

16. கொடுபட வேண்டிய வாடகை ஒரு :
(அ) பொறுப்பு (ஆ) சொத்து (இ) வருமானம்
Rent outstanding is :
(a) a liability (b) an asset (c) an income
17. கடன் மீதான கொடுபட வேண்டிய வட்டி கூட்டப்பட வேண்டிய கணக்கு :
(அ) சொத்து கணக்கு (ஆ) வருமானம் கணக்கு (இ) கடன் கணக்கு
Outstanding interest on loan borrowed is to be added to :
(a) Asset Account (b) Income Account (c) Loan Account
18. முழுமை பெறாத பதிவேடுகளைப் பயன்படுத்தும் நிறுவனம் :
(அ) சிறு வியாபாரிகள் (ஆ) நிறுமங்கள் (இ) அரசு
Incomplete records are generally used by :
(a) Small traders (b) Company (c) Government

19. வெறுமையாதல் என்ற சொல் தொடர்புடையது :

(அ) கண்ணுக்குப் புலனாகாச் சொத்துகள்

(ஆ) நிலைச் சொத்துகள்

(இ) இயற்கை கனிம வளங்கள்

The term depletion is used for :

(a) Intangible assets

(b) Fixed assets

(c) Natural resources

20. அனைத்து செயல்பாட்டு விகிதங்களும் _____ ஆகக் கொடுக்கப்படும்.

(அ) விகிதாச்சாரம்

(ஆ) மடங்கு

(இ) சதவீதம்

All Activity ratios are expressed in terms of :

(a) Proportion

(b) Times

(c) Percentage

21. ஒரு நிறுவனத்தின் நடப்புச் சொத்துகள் ரூ. 60,000 மற்றும் நடப்பு பொறுப்புகள் ரூ. 30,000 எனில் நடப்பு விகிதம் _____ ஆகும் :

(அ) 1 : 2

(ஆ) 1 : 1

(இ) 2 : 1

Current assets of a business concern is Rs. 60,000 and current liabilities are Rs. 30,000. Current ratio will be :

(a) 1 : 2

(b) 1 : 1

(c) 2 : 1

22. திட்டப்பட்டியல் என்பது _____ காலத்திற்கான மதிப்பீடு ஆகும்.

(அ) எதிர்

(ஆ) நடப்பு (நிகழ்)

(இ) கடந்த

Budget is an estimate relating to _____ period.

(a) future

(b) current

(c) past

23. கூட்டாண்மையில் ஒப்பந்தம் _____.

(அ) கட்டாயமானது (ஆ) கட்டாயமில்லை (இ) தேவையில்லாதது

In a partnership business, agreement is _____.

(a) compulsory (b) optional (c) not necessary

Note : (i) Answer any ten questions.

24. புதிய கூட்டாளி சேர்க்கையில் _____ கணக்கிடப்படுகிறது.

(அ) ஆதாய விகிதம் (ஆ) முதல் விகிதம் (இ) தியாக விகிதம்

_____ ratio is computed at the time of admission of a new partner.

(a) Gaining ratio (b) Capital ratio (c) Sacrificing ratio

25. நற்பெயர் மதிப்பு ரூ. 30,000 ஆக தோற்றுவிக்கும்போது அத்தொகை பற்று வைக்கக் கூடிய கணக்கு :

(அ) கூட்டாளிகளின் முதல் கணக்குகள்

(ஆ) நற்பெயர் கணக்கு

(இ) ரொக்கக் கணக்கு

If the goodwill account is raised for Rs. 30,000, the amount is debited in :

(a) The capital accounts of partners

(b) Goodwill Account

(c) Cash Account

26. பொது வெளியீடு அனுமதிக்கப்படும் குறைந்தபட்ச நாட்கள் :

(அ) 3 நாட்கள் (ஆ) 5 நாட்கள் (இ) 7 நாட்கள்

The Public Issue must be kept open for at least :

(a) 3 days (b) 5 days (c) 7 days

27. ஒரு நிறுமம் விடுக்கக் கூடிய அதிகபட்ச அழைப்புகளின் எண்ணிக்கை :

(அ) ஒன்றாகும் (ஆ) இரண்டாகும் (இ) மூன்றாகும்

The maximum calls that a company can make is :

(a) one (b) two (c) three

28. பொதுவாக நிறுமங்கள் பங்குகளை _____ தள்ளுபடியில் வெளியிடலாம்.

(அ) 5 (ஆ) 10 (இ) 20

Normally companies can issue shares at _____% of discount.

(a) 5 (b) 10 (c) 20

29. ஒற்றை பதிவு முறை :

(அ) விஞ்ஞான அடிப்படையிலான முறை

(ஆ) முழுமை பெறாத இரட்டைப் பதிவு முறை

(இ) மேற்கூறிய ஏதுமில்லை

Single Entry System is :

(a) a scientific method

(b) an incomplete double entry system

(c) none of the above

30. ரூ. 10,000 மீது ஆண்டுக்கு 10% குறைந்து செல் மதிப்பு முறையில் தேய்மானம் நீக்கப்பட்டால் முதல் மூன்று ஆண்டுகளுக்கு நீக்கப்படும் தேய்மானத் தொகையின் மொத்தம் :

(அ) ரூ. 2,107 (ஆ) ரூ. 2,710 (இ) ரூ. 2,701

Total amount of depreciation provided on the written down value method at the rate of 10% p.a. on Rs. 10,000 for first three years will be :

(a) Rs. 2,107 (b) Rs. 2,710 (c) Rs. 2,701

பகுதி - ஆ PART - B

- குறிப்பு : (i) எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்கவும். 10x5=50
(ii) கோட்பாடு சார்ந்த வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 50 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

- Note : (i) Answer any ten questions.
(ii) Answer to theory questions should not exceed fifty words each.

31. சரிக்கட்டுப் பதிவு என்றால் என்ன?

What is adjusting entry ?

32. நிகர மதிப்பு முறை என்றால் என்ன?

What is Net Worth method ?

33. நிலைச் சொத்து என்றால் என்ன?

What is Fixed asset ?

34. செயல்பாட்டு விகிதங்கள் யாவை?

What are Activity ratios ?

35. திட்டப் பட்டியலுக்கு இலக்கணம் தருக.

Define Budget.

36. நற்பெயர் என்றால் என்ன?

What is Goodwill ?

37. பங்கு ஒறுப்பிழப்பு என்றால் என்ன?

What is forfeiture of shares ?

38. 2001 டிசம்பர் 31-ம் நாளைய இருப்பாய்வின்படி வாடகை பெற்றது ரூ. 10,000 முன்கூட்டி பெற்ற வாடகை ரூ. 1,000. இவ்விவரம் இலாப நட்டக் கணக்கிலும், இருப்பு நிலைக் குறிப்பிலும் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

Rent received shown in the Trial Balance as on 31st December 2001 is Rs. 10,000. Rent received in advance is Rs. 1,000. You are required to show how it appears in the Profit and Loss account and Balance Sheet.

39. விடுபட்ட தகவலைக் காண்க :

	ரூ.
தொடக்க முதல்	24,000
அவ்வாண்டில் பெற்ற இலாபம்	9,000
கூடுதல் முதல்	12,000
இறுதி முதல்	39,000
எடுப்புகள்	?

Calculate the missing information :

	Rs.
Capital in the beginning	24,000
Profits made during the year	9,000
Capital introduced during the year	12,000
Capital at the end	39,000
Drawings	?

40. ரூ. 3,00,000 மதிப்புள்ள ஒரு இயந்திரத்தின் பயனளிப்புக் காலம் 10 ஆண்டுகள் ஆகும். அதன் இறுதி மதிப்பு ரூ. 30,000. நேர்க்கோட்டு முறையில் தேய்மான விகிதம் காண்க.

A machine costing Rs. 3,00,000 is estimated to have a life of 10 years and estimated scrap value is Rs. 30,000 at the end of its life. Calculate the rate of depreciation under the Straight Line method.

41. நிகர இலாப விகிதத்தை கணக்கிடுக :

	ரூ.
நிகர இலாபம்	4,000
விற்பனை	44,000
விற்பனைத் திருப்பம்	4,000

Calculate Net Profit Ratio :

	Rs.
Net Profit	4,000
Sales	44,000
Sales Return	4,000

42. ரொக்கம் பெறுதல்களுக்கு எவையேனும் ஐந்து எடுத்துக்காட்டுகள் தருக.

Give any 5 examples of Cash receipts.

43. ரோஜா, மீனா, சோபனா என்ற கூட்டாளிகள் முறையே 5 : 4 : 3. எனும் விகிதத்தில் இலாபம் பகிர்ந்து வந்தனர். ரோஜா விலகினார். புதிய இலாப பகிர்வு விகிதம் யாது?

Roja, Meena and Shobana are partners, sharing profits in the ratio of 5 : 4 : 3. Roja retires. Calculate the new ratio.

44. சோழன் வரையறு நிறுமம் ஒன்று ரூ. 100 வீதம் ரூ. 1,000 பங்குகளை ரூ. 20 முனைமத்தில் வெளியிட்டது. குறிப்பேட்டு பதிவு தருக.

Cholan Ltd. issued 1,000 shares of Rs. 100 each @ a premium of Rs. 20 per share. Pass Journal Entry.

பகுதி - இ / PART - C

- குறிப்புகள் : (i) ஏதேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்கவும். இவற்றுள் 45 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். 5x12
- (ii) கோட்பாடு சார்ந்த வினாக்கள் ஒவ்வொன்றிற்கும் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் விடையளிக்கவும்.

- Note : (i) Answer any five questions including Question No. 45 which is compulsory.
- (ii) Answers to theory questions should not exceed 150 words each.

45. 31 - 3 -1998 அன்றைய இருப்பாய்வு கீழ்க்காணும் விவரங்களைத் தருகிறது.

	பற்று	வரவு
(அ) முதல்	-----	ரூ. 5,00,000
எடுப்பு	ரூ. 50,000	-----

எடுப்பு மீது வட்டி 5% அனுமதிக்க. சரிக்கட்டு பதிவும், மாற்றுப் பதிவும் தந்து இவை இறுதிக் கணக்குகளில் எவ்வாறு தோன்றும் எனக் காட்டுக.

அல்லது

(ஆ) திருமதி. ஷீலா ஒற்றைப் பதிவு முறையில் தனது கணக்கேடுகளை வைத்திருக்கிறார். அவர் 1 ஏப்ரல் 2002 அன்று ரூ. 3,00,000 முதலுடன் தொழில் தொடங்கினார். மார்ச் 31, 2003 அன்று அவருடைய நிலை கீழ்க்கண்டவாறு இருந்தது.

	ரூ.
கை ரொக்கம்	8,000
பற்பல கடனீந்தோர்	50,000
வங்கி ரொக்கம்	20,000
செலுத்தற்குரிய மாற்றுச் சீட்டுகள்	10,000
அறைகலன்	40,000
கொடுபட வேண்டிய செலவுகள்	8,000
பொறியும், பொறித் தொகுதியும்	2,00,000
பற்பல கடனாளிகள்	1,50,000
சரக்கிருப்பு	1,50,000
பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்	15,000

2002 - 03 ம் ஆண்டில் திருமதி. ஷீலா பெற்ற இலாபம் அல்லது நட்டம் கணக்கிடுக.

47. The Trial Balance shows the following as on 31 - 3 -1998

(a) Capital Rs. 5,00,000

Drawings Rs. 50,000

Charge interest on drawings @ 5%. Pass adjusting and transfer entry. Show how

this item will appear in the Final Accounts.

OR

(b) Mrs. Sheela keeps her books by single entry. She started business on 1st April 2002 with Rs. 3,00,000. On 31st March 2003 her position was as under.

	Rs.
Cash in hand	8,000
Sundry Creditors	50,000
Cash at Bank	20,000
Bills Payable	10,000
Furniture	40,000
Outstanding Expenses	8,000
Plant	2,00,000
Sundry Debtors	1,50,000
Stock	1,50,000
Bills Receivable	15,000

Ascertain the Profit or Loss made by Mrs. Sheela during 2002 - 03.

46. பின்வரும் விவரங்களைக் கொண்டு :

(அ) மொத்த இலாப விகிதம்

(ஆ) நிகர இலாப விகிதம்

(இ) சரக்கிருப்பு விற்பனை விகிதம்

(ஈ) கடனாளிகள் விற்பனை விகிதம்
ஆகியவற்றை கணக்கிடுக.

	ரூ.
விற்பனை	1,50,000
விற்பனை பொருளின் அடக்க விலை	1,20,000
தொடக்கச் சரக்கிருப்பு	29,000
இறுதிச் சரக்கிருப்பு	31,000
கடனாளிகள்	15,000
நிர்வாகச் செலவினங்கள்	15,000

From the following details calculate :

(a) Gross Profit ratio

(b) Net Profit ratio

(c) Stock turn over ratio

(d) Debtors turn over ratio

	Rs.
Sales	1,50,000
Cost of goods sold	1,20,000
Opening stock	29,000
Closing stock	31,000
Debtors	15,000
Administration Exp.	15,000

47. ரொக்கத் திட்டப் பட்டியல் தயாரிப்பதில் உள்ள நிலைகளை விளக்குக.

Enumerate the steps in the preparation of cash Budget.

48. தியாக விகிதத்திற்கும், ஆதாய விகிதத்திற்குமிடையே உள்ள வேறுபாடுகள் யாவை?

Distinguish between sacrificing ratio and gaining ratio ?

49. தேய்மானம் ஏற்படுவதற்கான காரணங்கள் யாவை?

What are the causes of depreciation ?

50. ஒரு நிறுவனம் 1-4-2001 அன்று ரூ. 2,40,000 மதிப்புள்ள இயந்திரம் ஒன்றை வாங்கியது. 31-3-2004 அன்று இயந்திரத்தை ரூ. 1,68,000 க்கு விற்கிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 அன்று கணக்குகள் முடிக்கப் பெறுகின்றன. தேய்மானம் 10% நேர்க்கோட்டு முறையில் நீக்கப்பட்டது. இயந்திரம் கணக்கையும், தேய்மானம் கணக்கையும் மூன்று ஆண்டுகளுக்குத் தயார் செய்க.

A company purchased a machinery on 1.4.2001 for Rs. 2,40,000. On 31st March 2004 it sold off the machine for Rs. 1,68,000. Accounts are closed every year on 31st March. Depreciation is written off at 10% p.a. on original cost. Prepare Machinery account and Depreciation account for three years.

51. சேரன், பல்லவன் எனும் கூட்டாளிகள் முறையே ரூ. 60,000 ரூ.20,000 முறையே 2001 ஜனவரி 1ம் நாள் அன்று கூட்டாண்மைத் தொழில் தொடங்கினர். 2001 பிப்ரவரி 31ம் நாளோடு முடிவடையும் ஆண்டின் இலாபம் (உடன்படிக்கை கூறப்பட்டவைகளைச் சரிக்கட்டும் முன்பு) ரூ. 12,000. முதல் மீது வட்டி ஆண்டுக்கு 6% அனுமதிக்கப்படுகிறது. பல்லவனுக்கு ஊதியம் ஆண்டுக்கு ரூ. 3,000 அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆண்டு சேரன் எடுத்த தொகை ரூ. 2,000. பல்லவன் எடுத்த தொகை ரூ. 1,000. அதற்கான வட்டி முறையே ரூ. 100 ஆகும்.

சேரன், பல்லவன் ஆகிய இருவரும் சமமான விகிதத்தில் இலாபம் பங்கிட்டுக் கொள்வதாகக் கொண்டு இலாப நட்ட பகிர்வு கணக்கையும், கூட்டாளிகள் கணக்குகளையும் (மாறுபடும் முதல் முறை) தயாரிக்க.

Cheran, Pallavan are partners with capitals of Rs. 60,000 and Rs. 20,000 respectively on 1st January 2001. The Trading Profit (before taking into account the provisions of the Deed) for the year ended 31st December 2001 was Rs. 12,000. Interest on drawings is to be allowed at 6% per annum. Pallavan is entitled to a salary of Rs. 3,000 per annum. The drawings of the partners were, Cheran Rs. 2,000 and pallavan Rs. 1,000. The interest on drawings for Cheran being Rs. 100 and for pallavan Rs. 50.

From the following details calculate :

Assuming that Cheran, Pallavan are equal partners, prepare the Profit and Loss Appropriation Account and the Partners Capital Account, also assuming that the capitals are fluctuating.

(c) Stock turn over ratio (d) Debtors turn over ratio

52. ஒரு நிறுவனத்தின் இயக்குநர்கள் முதலாவது அழைப்புத் தொகை ரூ. 3 மற்றும் இரண்டாம் அழைப்பு தொகை ரூ. 3 செலுத்தப்படாத ரூ. 10 மதிப்புள்ள 100 சாதாரண பங்குகள் ஒறுப்பிழப்பு செய்தனர். இதில் 40 பங்குகள் ரூ. 300 க்கு மறு வெளியீடு செய்யப்பட்டன. ஒறுப்பிழப்பு மற்றும் மறு வெளியீட்டிற்கான பதிவுகளைத் தயாரிப்பது பங்கு ஒறுப்பிழப்பு கணக்கையும், முதலினக் காப்புக் கணக்கையும் தருக.

The Directors of a company forfeited 100 equity shares of Rs. 10 each on which the first call of Rs. 3 and final call of Rs. 3 had not been paid. Of these 40 shares were reissued upon payment of Rs. 300. Journalise the transactions of forfeiture and reissue of shares and also prepare Forfeited Shares account and Capital Reserve account.

பகுதி - ஈ / PART - D

குறிப்பு : எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க. இவற்றுள் 53 வது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும். 3x20=60

Note : Answer any three questions including Question No. 53 which is compulsory.

53. (அ) கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களைக் கொண்டு திருமதி. சுலோச்சனா அவர்களின் 2004 மார்ச் 31ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும், அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

இருப்பாய்வு		
விவரம்	பற்று ரூ.	வரவு ரூ.
முதல்		7,50,000
ரொக்கம்	40,000	
கட்டடம்	4,00,000	
சம்பளம்	1,10,000	
வாடகையும், வரியும்	21,000	
தொடக்கச் சரக்கிருப்பு	1,20,000	
இயந்திரம்	1,20,000	
எடுப்புகள்	40,000	
கொள்முதல்	5,00,000	
விற்பனை		7,50,000
உள்தூக்கு கூலி	5,000	
எரிபொருள் மற்றும் வாயு	37,000	
பற்பல கடனாளிகள்	2,50,000	
பற்பல கடனீந்தோர்		1,20,000
பெறுதற்குரிய மாற்று சீட்டுகள்	53,000	
பங்காதாயம்		28,000
கடன்		60,000
வாராக்கடன்	2,000	
விளம்பரம்	16,000	
பெற்ற கழிவு		6,000
	17,14,000	17,14,000

[திருப்புக / Turn over

சரிக்கட்டுதல்கள் :

- (i) இறுதி சரக்கிருப்பு ரூ. Rs. 1, 40,000
- (ii) கட்டிடம் மீது தேய்மானம் 10% p.a. நீக்குக.
- (iii) முதல் மீது 10% p.a. வட்டி உருவாக்குக.
- (iv) முன்கூட்டி பெற்ற கழிவு ரூ. 1,000
- (v) முன்கூட்டிச் செலுத்திய சம்பளம் ரூ. 10,000

அல்லது

(ஆ) பின்வருவனவற்றைக் கொண்டு இலாபத் தன்மை விகிதங்களைக் கணக்கிடுக.

2004 மார்ச் 31 ஆம் தாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய அம்பிகா நிறுமத்தின் வியாபார மற்றும் இலாப நட்டக் கணக்கு

பற்று	விவரம்	ரூ.	விவரம்	ரூ.	வரவு
தொடக்க சரக்கிருப்பு		1,99,000	விற்பனை		17,00,000
கொள்முதல்		11,19,000	இறுதிச் சரக்கிருப்பு		2,98,000
மொத்த இலாபம் கீ/இ		6,80,000			
		19,98,000			19,98,000
நிர்வாகச் செலவுகள்		3,00,000	மொத்த இலாபம் கீ/கொ		6,80,000
விற்பனைச் செலவுகள்		60,000	வட்டி		18,000
நிதி சார் செலவுகள்		30,000			
இயந்திரம் விறற்றில் ஏற்பட்ட நட்டம்		8,000			
நிகர இலாபம்		3,00,000			
		6,98,000			6,98,000

- (a) From the following particulars of Mrs. Sulochana, prepare Trading and Profit and Loss Account and Balance Sheet for the year ending 31st March, 2004.

Trial Balance		
Particulars	Debit Rs.	Credit Rs.
Capital		7,50,000
Cash	40,000	
Buildings	4,00,000	
Salary	1,10,000	
Rent and Taxes	21,000	
Opening Stock	1,20,000	
Machinery	1,20,000	
Drawings	40,000	
Purchases	5,00,000	
Sales		7,50,000
Carriage inwards	5,000	
Fuel, Gas	37,000	
Sundry Debtors	2,50,000	
Sundry Creditors		1,20,000
Bills Receivable	53,000	
Dividend		28,000
Loan		60,000
Bad debts	2,000	
Advertisement	16,000	
Commission received		6,000
	17,14,000	17,14,000

Adjustments :

(i) Closing Stock Rs. 1,40,000

(ii) Write off depreciation on buildings @ 10% p.a.

(iii) Provide interest on capital @ 10% p.a.

(iv) Commission received in advance Rs. 1,000

(v) Prepaid salary Rs. 10,000

OR

(b) From the following, calculate Profitability ratios.

Trading and Profit and Loss of Ambika and Company
for the year ending 31.3.2004

Dr.

Cr.

Particulars	Rs.	Particulars	Rs.
To Opening Stock	1,99,000	By Sales	17,00,000
To Purchase	11,19,000	By Closing Stock	2,98,000
To Gross Profit	6,80,000		
	19,98,000		19,98,000
To Administration Expenses	3,00,000	By Gross Profit	6,80,000
To Selling expenses	60,000	By Interest	18,000
To Financial expenses	30,000		
To Loss on Sale of Plant	8,000		
To Net Profit	3,00,000		
	6,98,000		6,98,000

54. கீழ்க்காணும் விவரங்களைக் கொண்டு 1998 மார்ச் 31-ம் நாளோடு முடிவடையும் ஆண்டுக்குரிய வியாபார இலாப நட்டக் கணக்கையும் அந்நாளைய இருப்பு நிலைக் குறிப்பையும் தயார் செய்க.

	1.4.1997	31.3.1998
	ரூ.	ரூ.
பற்பல கடனீந்தோர்	37,500	43,750
அறைகலன்	2,500	2,500
ரொக்கம்	6,250	10,000
பற்பல கடனாளிகள்	62,500	87,500
சரக்கிருப்பு	25,000	12,500

மற்ற விவரங்கள் :

	ரூ.
எடுப்புகள்	10,000
பெற்ற தள்ளுபடி	3,750
அளித்த தள்ளுபடி	2,500
பற்பல கடனாளிகளிடமிருந்து பெற்ற ரொக்கம்	1,35,000
கடனீந்தோருக்குச் செலுத்திய ரொக்கம்	1,12,500
விற்பனைத் திருப்பம்	3,750
கொள்முதல் திருப்பம்	1,250
பல்வகை செலவுகள் கொடுத்தது	8,750
அறைகலன் மீது 5% தேய்மானம் நீக்கப்பட வேண்டும்	

From the following information, prepare Trading and Profit and Loss account and a Balance Sheet as on 31.3.1998.

	As on 1.4.1997	As on 31.3.1998
	Rs.	Rs.
Sundry Creditors	37,500	43,750
Furniture	2,500	2,500
Cash	6,250	10,000
Sundry Debtors	62,500	87,500
Stock	25,000	12,500

Other Details :

	Rs.
Drawings	10,000
Discount received	3,750
Discount allowed	2,500
Cash received from sundry debtors	1,35,000
Cash paid to creditors	1,12,500
Sales returns	3,750
Purchase returns	1,250
Sundry expenses paid	8,750
Charge depreciation on furniture 5%	

55. பின்வரும் விவரங்களிலிருந்து 2005 மார்ச், ஏப்ரல் மற்றும் மேய் மாதங்களுக்கான ரொக்கத்திட்டப்பட்டியலைத் தயாரிக்க.

மாதம்	கடன் கொள்முதல் ரூ.	கடன் விற்பனை ரூ.	நிர்வாக மற்றும் விற்பனை செலவுகள் ரூ.
ஜனவரி	75,000	1,50,000	1,20,000
பிப்ரவரி	1,00,000	1,35,000	1,35,000
மார்ச்	85,000	1,75,000	65,000
ஏப்ரல்	1,25,000	1,20,000	70,000
மே	90,000	1,40,000	80,000

- (அ) 1.3.2005 ல் எதிர்நோக்கும் ரொக்க இருப்பு ரூ. 80,000.
 (ஆ) சரக்களித்தோர் அனுமதித்த கடனின் காலம் இரண்டு மாதங்கள்.
 (இ) வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனின் காலம் ஒரு மாதம்.
 (ஈ) செலவுகள் அம்மாதத்திலேயே செலுத்தப்பட வேண்டும்.
 (உ) ஏப்ரலில் ரூ. 25,000-க்கு நிலைச் சொத்து விற்கப்பட உள்ளது.

Prepare a cash budget for the month of March, April and May 2005 from the following information :

Month	Credit Purchases Rs.	Credit Sales Rs.	Administration and Selling expenses Rs.
January	75,000	1,50,000	1,20,000
February	1,00,000	1,35,000	1,35,000
March	85,000	1,75,000	65,000
April	1,25,000	1,20,000	70,000
May	90,000	1,40,000	80,000

- (a) Expected cash balance on 1.3.2005 is Rs. 80,000
 (b) Suppliers allowed a credit period of two months.
 (c) A credit period of one month is allowed to customers.
 (d) Expenses are paid in the same month.
 (e) Sale of fixed assets Rs. 25,000 in April.

56. பாண்டியன், பல்லவன், சோழன் என்ற கூட்டாளிகள் முறையே $\frac{1}{2}$, $\frac{1}{3}$, $\frac{1}{6}$ எனும் விகிதத்தில் இலாப நட்டம் பகிர்ந்து கொள்ளும் கூட்டாண்மை நிறுவனத்தின் 31.12.2004. ஆம் நாளன்றைய இருப்பு நிலைக்குறிப்பு பின்வருமாறு :

பொறுப்புகள்	ரூ.	சொத்துகள்	ரூ.
பற்பல கடனீந்தோர்	94,500	ரொக்கம்	10,000
செலுத்தற்குரிய மாற்று சீட்டுகள்	31,500	வங்கி	1,20,000
காப்பு நிதி	1,20,000	நிலமும், கட்டடமும்	2,50,000
கொடுபடா செலவுகள்	4,000	அறைகலன்	35,000
முதல் :		சரக்கிருப்பு	1,45,000
பாண்டியன் : 1,80,000		கடனாளிகள்	1,30,000
பல்லவன் : 1,65,000			
சோழன் : 95,000	4,40,000		
	6,90,000		6,90,000

அவர்கள் பின்வரும் பகிர்வுகளுக்குட்பட்டு 2005 ஜனவரி 1 ஆம் நாள் சேரன் என்பவரைச் சேர்த்துக் கொள்ள முடிவு செய்தனர்.

(அ) சேரன் தன்னுடைய $\frac{1}{4}$ பங்குக்கு ரூ. 80,000 முதல் கொண்டு வருவது.

(ஆ) அறைகலன் மீது ரூ. 3,500 தேய்மானம் நீக்குவது

(இ) சரக்கிருப்பு மதிப்பு 10%. குறைப்பது

(ஈ) நிலம் கட்டிடத்தின் மதிப்பு ரூ. 3,25,000 ஆக மதிப்பேற்றம் செய்வது.

மறுமதிப்பீட்டுக் கணக்கு, முதல் கணக்குகள் மற்றும் மாற்றியமைக்கப்பட்ட கூட்டாண்மையின் இருப்பு நிலைக் குறிப்பு ஆகியவற்றை தயார் செய்க.

The following are the Balance Sheet of Pandian, Pallavan and Chozhan sharing profits and losses in the proportion of $\frac{1}{2}$, $\frac{1}{3}$ and $\frac{1}{6}$ respectively as on 31.12.2004.

Liabilities	Rs.	Assets	Rs.
Sundry Creditors	94,500	Cash	10,000
Bills Payable	31,500	Bank	1,20,000
Reserve Fund	1,20,000	Land and Building	2,50,000
Outstanding expenses	4,000	Furniture	35,000
Capital :		Stock	1,45,000
Pandian : 1,80,000		Debtors	1,30,000
Pallavan : 1,65,000			
Chozhan : <u>95,000</u>	4,40,000		
	6,90,000		6,90,000

They decided to admit Cheran into the Partnership with effect from 1st January, 2005 on the following terms :

- Cheran should bring in Rs. 80,000 as his capital for $\frac{1}{4}$ share of profits.
- Furniture be depreciated by Rs. 3,500.
- Stock be depreciated by 10%.
- The value of land and buildings having appreciated be brought upto Rs. 3,25,000.

Show revaluation account, capital accounts and the balance sheet of the reconstituted partnership.

57. சரஸ்வதி நிறுமம் ரூ. 20,00,000 அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ. 100 பங்குகளாகப் பெற்றுள்ளது. இது 10,000 பங்குகளுக்கான விண்ணப்பங்களை பின்வருமாறு செலுத்தத்தக்க வகையில் வரவேற்று வெளியிட்டது.

விண்ணப்பத்தின் போது ரூ. 30

ஒதுக்கீட்டின் போது ரூ. 20

முதல் அழைப்பின்போது ரூ. 25

இறுதி அழைப்பின்போது ரூ. 25

நிறுமம் 12,000 பங்குகளுக்கான விண்ணப்பத்தினை பெற்றது. 10,000 பங்குகள் ஒப்புக் கொள்ளப்பட்டு, 2,000 பங்குகள் மீதான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு திருப்பப்பட்டன. அனைத்துத் தொகையும் பெறப்பட்டது. தேவையான குறிப்பேட்டு பதிவுகளை தந்து வங்கி கணக்கு, பங்கு முதல் கணக்கு மற்றும் இருப்பு நிலைக் குறிப்பைத் தயார் செய்க.

Saraswathi Ltd. having an authorised capital of Rs. 20,00,000 in shares of Rs. 100 each invited applications for 10,000 shares payable as follows :

On Application Rs. 30

On Allotment Rs. 20

On First Call Rs. 25

On Final Call Rs. 25

The company received applications for 12,000 shares. Applications for 10,000 shares were accepted in full and the money on 2,000 applications rejected was returned. All money due as stated above was received. Pass necessary Journal entries. Prepare Bank Account, Share Capital Account and Balance Sheet.

- o o o -